



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1993 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க,
முத்திரைத் தீர்வை (திருத்தச்) சட்டம்**

(1993, ஜூலை மாதம் 29 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1993 ஜூலை மாதம் 30 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்த
மானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

செய்யுப்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1993 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை
(திருத்தச்) சட்டம்

[1993, ஜூலை மாதம் 29 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ 88/92

4090

1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக :-

1. இச்சட்டம் 1993 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, முத்திரைத்
தீர்வை (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றேராம் ஆண்டின்
27 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான
(இதனகத்துப்பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பிடு
செய்யப்படும்) 1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச்
சட்டத்தின் 5 ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படு
கின்றது :-

1982 ஆம்
ஆண்டின்
43 ஆம் இலக்
கச் சட்டத்
தின் 5 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) அப்பிரிவின் (20அ), (20ஆ) என்னும் பந்திகளை நீக்கிவிட்டு
அவற்றிற்குப் பதிலாகப் பின்வரும் பந்திகளை இடுவதன்
மூலமும் :-

"(20அ) ஏதேனும் விலைகோரிப் பெறப்பட்ட பங்குடைய பதி
ரங்கக் கம்பெனியில் அல்லது 1990 ஆம் ஆண்டின் 13 ஆம்
இலக்க, இலங்கைக் கடன் தகவல் பணியகச் சட்டத்தி
னால் தாபிக்கப்பட்ட இலங்கைக் கடன் தகவல் பணியகத்
தில் உள்ள ஏதேனும் பங்கு தொடர்பில் வழங்கப்பட்ட
பங்குச் சான்றிதழ்;

(20ஆ) ஏதேனும் விலைகோரிப் பெறப்பட்ட பங்குடைய பதி
ரங்கக் கம்பெனியில் அல்லது 1990 ஆம் ஆண்டின் 18 ஆம்
இலக்க, இலங்கைக் கடன் தகவல் பணியகச் சட்டத்
தினால் தாபிக்கப்பட்ட இலங்கைக் கடன் தகவல் பணி
யகத்தில் உள்ள ஏதேனும் பங்கினைக் கைமாற்றுவதற்காக
நிறைவேற்றப்பட்ட சாதனம் ;

(20இ) ஏதேனும் விலைகோரிப் பெறப்பட்ட பங்குடைய
பதிர்ங்கக் கம்பெனியிலான, விடயத்திற்கேற்றாற் போன்று
ஏதேனும் மாற்றத்தகு தொகுதிக்கடன் அல்லது வேறு
மாற்றத்தகு பிணையம் தொடர்பாக வழங்கப்பட்ட மாற்
றத்தகு தொகுதிக்கடன் சான்றிதழ் அல்லது அமைச்ச
ரால் தீர்மானிக்கப்படக்கூடியவாறான அதையொத்த
தன்மைத்தான அத்தகைய வேறு சாதனம்; அத்துடன்
அத்தகைய வழங்குகை அல்லது கைமாற்றம் 1993, ஏப்
ரில் 21 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆக்
கப்படுமிடத்து அல்லது செய்யப்படுமிடத்து, அத்தகைய
தொகுதிக் கடனை அல்லது அத்தகைய வேறு மாற்றத்
தகு பிணையத்தைக் கைமாற்றுவதற்காக நிறைவேற்றப்
பட்ட ஏதேனும் சாதனம் ; அத்துடன்" ;

- (2) அப்பிரிவின் 22 ஆம் பந்தியை உடனடுத்து, பின்வரும் புதிய பந்தியைச் சேர்த்துக்கொள்வதன் மூலமும்:—

“(23) (வைப்பீட்டாளரின் அல்லது அவரது நியமத்தரின் பெயரைக் கொண்டிருக்கின்றதான ஏதேனும் அத்தகைய சான்றிதழ் தவிர) 1993, ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்டதும் நான்காண்டு களுக்குக் குறையாதவொரு காலப்பகுதிக்கானதும் அத்துடன் அந்தக் காலப்பகுதி முடிவடைவதற்கு முன்பு எந்த நேரத்திலும் காசாக்கப்படாததுமான வைப்புச் சான்றிதழ்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 6 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 6 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உப்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (இ) என்னும் பந்தியில் உள்ள “காசோலை அல்லது வாக்குறுதிப் பத்திரம்” என்னுஞ் சொற்களுக்குப் பதிலாக “காசோலை அல்லது வாக்குறுதிப்பத்திரம்,” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அப்பிரிவின் (இ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியைச் சேர்த்துக் கொள்வதன் மூலமும்:—

“(ஈ) இச்சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (23) ஆம் பந்தியில் குறிப்பிடு செய்யப்பட்டதும், அதனகத்துக் குறிப்பிடு செய்யப்பட்ட காலப்பகுதி முடிவடைவதற்கு முன்பு காசாக்கப்பட்டதும், அத்துடன் அத்தகைய காசாக்கல் தேதியன்று முத்திரையிடப்பட்டதுமான ஒரு வைப்புச் சான்றிதழ்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 13 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றேராம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 13 ஆம் பிரிவு இத்தால் மேலும் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (1) ஆம் உப்பிரிவில் —

(அ) அவ்வுப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியை இடுவதன் மூலமும் —

“(ஆஆ) அத்தகைய கம்பெனியின் பங்குதாரர்களுக்குப் பதிலிப் பத்திரங்களை வழங்குகின்ற எதேனும் கம்பெனிக்கு.”;

(ஆ) “அத்தகைய கம்பெனியால் வழங்கப்பட்ட பங்குகள் மீது அல்லது தொகுதிகடன் தொக்குகளின் மீது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “அத்தகைய கம்பெனியால் வழங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட பங்குகள் அல்லது தொகுதிகடன் தொக்குகளின் மீது அல்லது அத்தகைய கம்பெனியால் வழங்கப்பட்ட பதிலிப் பத்திரங்கள் மீது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(இ) அவ்வுட்பிரிவின் (2) ஆம் பந்தியில் “அத்தகைய கம்பெனியால் வழங்கப்பட்ட பங்குகளின் அல்லது தொகுதிக் கடன் தொக்குகளின், அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக “அத்தகைய கம்பெனியால் வழங்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட பங்குகளின் அல்லது தொகுதிக் கடன் தொக்குகளின் அல்லது அத்தகைய கம்பெனியினால் வழங்கப்பட்ட பதிலிப்பத்திரங்களின், அல்லது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்;

(ஈ) அவ்வுட்பிரிவின் (iii) ஆம் பந்தியின் (ஆ) என்னும் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:—

“(ஆஆ) அத்தகைய கம்பெனியால் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட பதிலிப்பத்திரங்களமீது,”; அத்துடன்

(உ) “இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக” என்னும் சொற்கள் தொடக்கம் அப்பந்தியின் இறுதிவரை உள்ள எல்லாச் சொற்களையும் விட்டுவிடுவதன் மூலமும்;

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ii) பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலமும்:—

“(ii) வங்கி, அங்கீகரிக்கப்பட்ட நாணய முகவரான்மை அல்லது நிறுவனம் ஒவ்வொன்றும், அதனால் எடுக்கப்பட்ட (காசோலை ஒன்று தவிர்த்த) மாற்றுண்டியல், வாக்குறுதிப் பத்திரம், நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டு, நம்பிக்கைப் பொறுப்புக் கடிதம் அல்லது நம்பிக்கைப் பொறுப்பு வெளிப்படுத்துகை ஒவ்வொன்றின் தொடர்பிலும், அத்துடன் அசையும் பருப்பொருள்கள் தொடர்பாக அதற்குச் செய்யப்பட்ட அடகு ஒவ்வொன்றினதும், நாணயக் கடிதம் ஒன்றிற்காக அதற்குச் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றினதும், அதனால் வழங்கப்பட்ட வைப்புச் சான்றிதழ் ஒவ்வொன்றினதும் அத்துடன் (அதனுடன் அப்பருப்பொருள் தொடர்பில் நாணயக் கடிதமொன்று திறக்கப்பட்டிராத ஏதேனும் அசையும் பருப்பொருளாயிருக்கின்ற) ஏதேனும் அசையும் பருப்பொருள் தொடர்பில் அதற்கு முன்வைக்கப்பட்ட கொடுப்பனவுக் கான ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தொடர்பில் செலுத்தப்படற்பாலதான முத்திரைத் தீர்வையைச் சேகரித்தல் வேண்டும்.”;

(3) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும்:—

“(4) (காசோலை ஒன்று தவிர்த்த) ஒரு மாற்றுண்டியல், வாக்குறுதிப் பத்திரம், நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டு, நம்பிக்கைப் பொறுப்புக் கடிதம், நம்பிக்கைப் பொறுப்பு வெளிப்படுத்துகை, அசையும் பருப்பொருள்கள் தொடர்பிலான அடகு, நாணயக் கடிதத்திற்கான விண்ணப்பம்,

வைப்புச் சான்றிதழ் அல்லது (அதனுடன் அப்பருப் பொருள் தொடர்பில் நாணயக்கடிதமொன்று திறக்கப் பட்டிராத ஏதேனும் அசையும் பருப்பொருளாயிருக்கின்ற) ஏதேனும் அசையும் பருப்பொருள் தொடர்பில் அதற்கு முன்வைக்கப்பட்ட கொடுப்பனவுக்கான ஆவணங்களில் ஏதேனும் ஒன்று என்பவற்றுக்கான முத்திரைத் தீர்வையின் கொடுப்பனவு, இப்பிரிவுக் கிணங்க விடயத்திற்கேற்றாற் போன்று ஒத்திணக்கப்பட்டுள்ள விடத்து அல்லது சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளவிடத்து, விடயத்திற்கேற்றாற்போன்று, கம்பெனி, வங்கி, அங்கீகரிக்கப்பட்ட நாணய முகவரான்மை, அல்லது நிறுவனம், அத்தகைய (காசோலை ஒன்று தவிர்த்த) மாற்றுண்டியல், வாக்குறுதிப் பத்திரம், நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டு, நம்பிக்கைப் பொறுப்புக் கடிதம், நம்பிக்கைப் பொறுப்பு வெளிப்படுத்துகை, அசையும் பருப்பொருள்கள் தொடர்பிலான அடகு, நாணயக் கடிதம் ஒன்றுக்கான வின்னப்பம், வைப்புச் சான்றிதழ் அல்லது கொடுப்பனவுக்கான ஆவணம் என்பன மீதிலான முத்திரைத் தீர்வை, விடயத்துக்கேற்றாற் போன்று, ஒத்திணக்கப்பட்டுள்ளது அல்லது சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவ்வவற்றின் மீது அத்தாட்சிப்படுத்துதல் வேண்டும். அத்தகைய சான்றிதழ் பொருளளவில் பின்வரும் படிவத்தில் இருந்தல் வேண்டும் :—

இச்சாதனம் தொடர்பில் செலுத்தப்படற்பாலதான முத்திரைத் தீர்வையானது, அதாவது ரூ, முத்திரைத் தீர்வைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் நியதிகளின்படி ஒத்திணக்கப்பட்டுள்ளது அல்லது சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என இத்தால் அத்தாட்சிப்படுத்தப்படுகின்றது.”;

(4) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் “மேலே சொல்லப்பட்டவாறு ஒத்திணக்கப்பட்டிருப்பினும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “மேலே சொல்லப்பட்டவாறு ஒத்திணக்கப்பட்டிருப்பினும் அல்லது சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டிருப்பினும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(5) அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்னர் பின்வரும் புதிய உட்பிரிவை சேர்ப்பதன் மூலமும் :—

“(7) இப்பிரிவின் நோக்கங்களுக்காக —

“நிறுவனம்” என்பது பயனிகளின் காசோலைகளைக் காசாக மாற்றுவதற்கு அல்லது வைப்புச் சான்றிதழை வழங்குவதற்கென பணச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியினால் அநிகாரம் வழங்கப்பட்ட எவரேனும் ஆள் அல்லது ஆட்களின் குழுமமொன்று எனப் பொருள்படும்”.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 45 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆவது உட்பிரிவை நீக்கத் செய்துவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 45 ஆம் பிரிவைத் திருத்ததல்.

“(2) பதின்மூன்றாம் பிரிவின் கீழ் ஒத்திணக்கப்படுவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட தீர்வையானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையிபதியால் குறிப்பிடு செய்யப்பட்ட வாறு அல்லது அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் செலுத்தப்பட்டிராவிடின், அத்தகைய தீர்வையானது, செலுத்தப்படாதுள்ள ஒவ்வொரு மாதத்திற்கும் செலுத்தப்படற்பாலதான தீர்வையின் பத்து வீதத்திற்குச் சமமான ஒரு தண்டத்துடன் சேர்த்துத் தவணை தவறியதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய தீர்வையை ஒத்திணக்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்டவரான அல்லது அவ்வாறு சேகரித்து அனுப்பிவைக்குமாறு தேவைப்படுத்தப்பட்டவரான ஆள், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக தவணை தவறியவரொருவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

ஆயின், இவ்வுட்பிரிவின் கீழ் தண்டமாகச் செலுத்தப் படற்பாலதான மொத்தத் தொகையானது தவணை தவறிய தீர்வையின் ஐம்பது சதவீதத்தை விஞ்சதலாகாது.

6. 1991 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட வாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 54 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு மேலும் திருத்தப்படுகிறது :—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 54 ஆம் பிரிவைத் திருத்ததல்.

- (1) அப்பிரிவின் (1) ஆம் உட்பந்தியில்—

(அ) “பின்வரும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படாத அல்லது பழுதாக்கப்பட்ட முத்திரைகளுக்கு விடுபாடொன்றை” என்னும் சொற்களுக்குப் பதிலாக “பின்வரும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படாத அல்லது பழுதாக்கப்பட்ட முத்திரைகளுக்கு அல்லது முத்திரையை ஒட்டுவது மூலம் அல்லாத வேறு வகையில் முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டிருக்குமிடத்து, விடுபாடொன்றை” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்”;

(ஆ) அவ்வுட்பிரிவின் (உ) என்னும் பந்தியில் “நாணயக் கடிதம் ஒன்று வழங்கப்பட்டவிடத்து” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நாணயக் கடிதம் ஒன்று வழங்கப்பட்ட விடத்து” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(இ) அவ்வுட்பிரிவின் (உ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :—

(ஊ) “நாணயக் கடிதம் ஒன்று, அத்தகைய நாணயக் கடிதத்திற்கெனச் செய்யப்பட்ட முறையாக முத்திரை

ரையிடப்பட்ட விண்ணப்பமொன்றைப் பின்பற்றி வழங்கப்பட்டும் அத்துடன், பகுதியாக மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்குமிடத்து, எவ்வாறாயினும் செய்யப்பட்ட அந்த விடுபாடானது, நாணயக்கடிதத்தின் பெறுமதியின் பயன்படுத்தப்பட்டிராத பாகத்திற்குச் சார்த்தப்படக்கூடியவாறான, செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வையின் அத்தகைய பாகத்தின்மீது செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும்.”;

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “பயன்படுத்தப்படாத அல்லது பழுதாக்கப்பட்ட முத்திரைகள் கொள்வனவு செய்யப்பட்ட தேதியிலிருந்து” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “விடயத்திற்கேற்ப பயன்படுத்தப்படாத அல்லது பழுதாக்கப்பட்ட முத்திரைகள் கொள்வனவு செய்யப்பட்ட தேதியிலிருந்து அல்லது முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்ட தேதியிலிருந்து” என்னும் சொற்களை இடுவதன் மூலமும், அத்துடன்

(3) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை நீக்கஞ் செய்துவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும்:—

“(3) ஆணையாளர் தலைமையுடைய, (1) ஆம் உட்பிரிவின் கீழ் விடுபாடொன்றுக்கான விண்ணப்பமொன்றின் மீது,

(அ) முத்திரைகள் பயன்படுத்தப்படாதவிடத்து அல்லது, பழுதாக்கப்பட்டவிடத்து விண்ணப்பகாரர்களுக்கு, ஒன்றில்—

(i) அதே விவரணத்தையும் பெறுமதியையும் கொண்ட வேறு முத்திரைகளை; அல்லது

(ii) முத்திரையின் பெறுமதியை, அத்தகைய பெறுமதியின் ஐந்து சதவீதத்தைக் கழித்த பின்னர் பணமாகவோ அல்லது பணத்தைச் செலுத்துவதற்கான ஒரு கட்டளை மூலமாகவோ,

கொடுக்கலாம்.

(ஆ) முத்திரைகளை ஒட்டுவதன் மூலமன்றி வேறுவகையாக முத்திரைத் தீர்வை செலுத்தப்பட்டிருக்குமிடத்து, செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வையை, அவ்வாறு செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வையின் ஐந்து சதவீதத்தைக் கழித்ததன் பின்னர் மீளளிக்கலாம்.

7. ஆபிரகத்தத் தொளாயிரத்துத் தொண்ணூற்றோராம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்டத்தினால் கடைசியாகத் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டவாக்கத்தின் 71 ஆம் பிரிவு “ஆவணம்” என்பதன் வரையிலக்கணத்தில் அதன் (அ) என்னும் பற்றியில் “நீதிமன்ற அழைப்பாணை, பிரேரணை தவிர்த்த விண்ணப்பம் வினாகொத்துக்கான” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நீதிமன்ற அழைப்பாணை, பிரேரணை தவிர்த்த விண்ணப்பம், வினாகொத்துக்கள்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்திட்டம் மேலும் திருத்தப்படுகிறது.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 71 ஆம் பிரிவைத் திருத்துதல்.

8. இச்சட்டத்தின் 6 ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 54 ஆம் பிரிவுக்குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எல்லா நோக்கங்களுக்காகவும் 1986, நவம்பர் 12ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், இச்சட்டத்தின் 6 ஆம் பிரிவினால் திருத்தப்பட்டவாறான 54 ஆம் பிரிவின்கீழ் ஒரு விடுதொகைக்கான விண்ணப்ப மொன்றைச் செய்ய உரித்துடையவரான ஒவ்வொரு ஆளும், இச்சட்டம் தொடங்கும் தேதியிலிருந்து மூன்று மாத காலப்பகுதிக்குள் அத்தகைய விண்ணப்பத்தை செய்கிறுந்தால், அப்பிரிவின் 2 ஆம் உட்பிரிவுக்கு இணங்கியொழுகியவராகக் கருதப்படுதலும் வேண்டும்.

கடந்த
காலத்தை
உள்ளடக்கிய
பயன்.

9. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரை
மேலோங்கி
நின்றல்.